

From the following information ascertain opening stock on 1.1.96

	Rs.
Purchases made during 1996	2,50,000
Sales made during 1996	3,25,000
Stock on 31.12.1996	60,000
Wages	3,000
Rate of gross profit on cost	25%

Or

(ஆ) ஏன் இறுதிக் கணக்கு தயாரிக்க வேண்டும்?

Why are final accounts prepared?

Reg. No. :

Code No. : 10293

Sub. Code : GNCO 3 A/
GNPA 3 A

U.G. (CBCS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2015.

Third Semester

Commerce — Non-Major Elective

INTRODUCTION TO ACCOUNTANCY

(For those who joined in July 2012 and afterwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer.

1. பணத்தினால் மதிப்பிட்டுக் கூற முடிந்த நடவடிக்கைகள் மட்டும் பதியப்படும் —————.

- (அ) அடக்கவிலைக் கருத்து
(ஆ) பண அளவீட்டுக் கருத்து
(இ) பணமாகுதல் கருத்து
(ஈ) ஒப்பீட்டுக் கருத்து



Only those transactions which can be expressed in terms of money are recorded

- (a) cost concept
- (b) money measurement concept
- (c) realisation concept
- (d) matching concept

2. கணக்கியலில் சொத்துகள் அவற்றின் _____ விலையில் பதியப்படுகின்றன.

- (அ) இலாப-நட்ட கணக்கில்
- (ஆ) அடக்கவிலையில் இருந்து
- (இ) இருபகுதிக் கணக்கு
- (ஈ) பண அளவீட்டுக் கருத்து

In accounting the assets are recorded at their _____.

- (a) Profit and Loss account
- (b) Actual cost
- (c) Dual aspect concept
- (d) Money measurement concept

3. முதற்குறிப்பேடு என்பது

- (அ) இறுதி குறிப்பேடு
- (ஆ) தொடக்கநிலை குறிப்பேடு
- (இ) பேரேடு
- (ஈ) எடுத்தெழுதுதல்

What is a Journal?

- (a) lost journal
- (b) primary book
- (c) ledger
- (d) posting

4. ஐந்து பத்திகளை கொண்டது

- (அ) முதற்குறிப்பேடு
- (ஆ) பேரேடு
- (இ) இருப்புக் கட்டுதல்
- (ஈ) அனைத்தும்

It is prepared with five columns

- (a) journal
- (b) ledger
- (c) balancing of account
- (d) all of the above

5. அனைத்து கடன் கொள்முதல் நடவடிக்கைகளும் பதியப்படுகின்றன.

- (அ) கொள்முதல் திருப்ப ஏடு
- (ஆ) விற்பனை ஏடு
- (இ) ரொக்க ஏடு
- (ஈ) கொள்முதல் ஏடு

All the credit purchase transactions are recorded

- (a) purchase returns book
- (b) sales book
- (c) cash book
- (d) purchases book



6. கொள்முதல் திருப்பங்கள் பதியப்படும் ஏடு

- (அ) விற்பனை திருப்பம்
- (ஆ) கொள்முதல் திருப்பம்
- (இ) விற்பனை
- (ஈ) கொள்முதல்

Purchases returns are recorded _____.

- (a) sales returns
- (b) purchase returns
- (c) sales
- (d) purchase

7. ஆண்டு தோறும் வியாபார இலாப நட்டங்களைக் கணக்கில் தயாரிக்கப்படுகின்றன.

- (அ) ரொக்க கணக்கு
- (ஆ) வியாபார கணக்கு
- (இ) இறுதிக் கணக்கு
- (ஈ) இலாப-நட்ட கணக்கு

To ascertain the Trading Profit and Loss account every year _____.

- (a) cash a/c
- (b) mercantile a/c
- (c) final a/c
- (d) Profit and Loss a/c

8. சொத்துக் கணக்கின் விதிமுறை _____.

- (அ) உள் வருவதை பற்றுவை, வெளி செல்வது வரவுவை
- (ஆ) பெறுபவர்க்கு பற்றுவை தருபவர்க்கு வரவுவை
- (இ) செலவுகளை பற்றுவை வரவுகளை வரவுவை
- (ஈ) இவை ஏதுவுமில்லை

The rules for real a/c is _____.

- (a) Debit what comes in credit what goes out
- (b) Debit the receiver, credit the giver
- (c) Debit all expenses and losses, credit all income and gain
- (d) None of these

9. இக்கணக்கில் ரொக்க நடிவடிக்கைகள் மட்டும் காட்டப்படுகின்றன.

- (அ) வருமான செலவு கணக்கு
- (ஆ) பெறுதல் செலுத்தல் கணக்கு
- (இ) நடைமுறைச் செலவு
- (ஈ) நடைமுறை வருமானம்

Only cash transactions are recorded in this account.

- (a) Income and Expenditure a/c
- (b) Receipts and payments a/c
- (c) Revenue expenditure
- (d) Revenue income



10. _____ கணக்கிற்கு தொடக்க இருப்பு கிடையாது.

- (அ) பெறுதல் செலுத்தல் கணக்கு
- (ஆ) வருமான செலவு கணக்கு
- (இ) இருப்பு நிலைக் குறிப்பு
- (ஈ) அனைத்தும்

There is no opening balance in _____.

- (a) Receipts and payments a/c
- (b) Income and Expenditure a/c
- (c) Balance Sheet
- (d) All of the above

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 250 words.

11. (அ) கணக்கியல் கருத்துகளை விளக்குக.

Explain the accounting concepts.

Or

(ஆ) கணக்குகளின் வகைகள் யாவை?

What are the various types of accounts?

Page 6 Code No. : 10293

12. (அ) வரவு இருப்பு என்றால் என்ன?

What is Credit balance?

Or

(ஆ) இருப்பு கட்டுதல் என்றால் என்ன?

What is known as Balancing of account?

13. (அ) எதிர் பதிவு என்றால் என்ன?

Explain contra entry.

Or

(ஆ) முதற்குறிப்பேடு என்றால் என்ன?

What is known as Journal proper?

14. (அ) மூலதன மற்றும் வருவாயினச் செலவுகள் என்றால் என்ன?

What are capital and revenue expenditures?

Or

(ஆ) வரவேண்டிய சொத்துக்கள் மற்றும் செலுத்த வேண்டிய பொறுப்புகளை விளக்குக.

Explain outstanding assets and outstanding liabilities.

Page 7 Code No. : 10293



15. (அ) கீழ்க்காணும் விவரங்களிலிருந்து மொத்த இலாபத்தை கணக்கிடுக.

	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	8,500
கொள்முதல்கள்	30,700
நேரடிச் செலவுகள்	4,800
மறைமுகச் செலவுகள்	5,200
இறுதிச் சரக்கிருப்பு	9,000
விற்பனை	38,500

From the following particulars calculate gross profit :

	Rs.
Opening stock	8,500
Purchases	30,700
Direct expenses	4,800
Indirect expenses	5,200
Closing stock	9,000
Sales	38,500

Or

- (ஆ) இருப்பாய்விற்கும் இருப்பு நிலைக் குறிப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

Differentiate between Trial Balance and Balance Sheet.

PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 600 words.

16. (அ) குறிப்பேடு தயார் செய்க

	ரூ.
(i) ரொக்க விற்பனை	5,000
(ii) நாகராஜ் சரக்கு கொள்முதல் செய்தது	2,000
(iii) சம்பளம் செலுத்தியது	700
(iv) வங்கியில் பணம் செலுத்தியது	1,000

Journalise the following transactions :

	Rs.
(i) Cash sales	5,000
(ii) Purchased goods from Nagaraj	2,000
(iii) Paid salary	700
(iv) Amount deposited into bank	1,000

Or

- (ஆ) கணக்கியலின் மரபுகள் யாவை?

What are the accounting conventions?



17. (அ) ரொக்க ஏடு தயாரிக்கவும் :

	Rs.
இராதா தொழில் தொடங்குவதற்கு	50,000
ரொக்க கொள்முதல்	10,000
வங்கியில் செலத்தியது	5,000
பயணச் செலவு	3,000
விற்பனை செய்தது	3,500
சீதாவுக்கு சரக்கு விற்பனை	2,800
கீதாவிடம் இருந்து சரக்கு வாங்கியது	2,000
வங்கியில் பணம் எடுத்தது	3,000

Prepare cash book :

	Rs.
Radha commenced business with cash	50,000
Bought goods	10,000
Paid into bank	5,000
Paid traveling charges	3,000
Goods sold	3,500
Goods sold to Seetha	2,800
Goods purchased from Geetha	2,000
Withdrew cash	3,000

Or

Page 10 Code No. : 10293

(ஆ) விளக்க குறிப்பு விளக்குக.

Explain the Narration.

18. (அ) சில்லரை ரொக்க ஏடு தயார் செய்க.

1995		Rs.	Paise
Oct 1	சில்லரை செலவு காசோலை பெற்றது	200.	00
2	தபால் தலை வாங்கியது	11.	00
3	தபால் செலவு	4.	00
5	வேலை ஆட்கள் கூலி	15.	00
6	பேருந்து செலவு	16.	00
7	தபால் செலவு	3.	50
8	துவைக்கும் இயந்திரம்	5.	00
10	பற்பல செலவுகள்	2.	00
12	தபால் செலவு	14.	00
14	எழுதுப்பொருள்	15.	00
16	பயணச் செலவு	7.	00
18	உரிமையாளரின் சொந்த செலவு	10.	00

From the following particulars prepare petty cash book

1995		Rs.	Paise
Oct 1	Received cheque for petty expenses	200.	00
2	Purchased stamps	11.	00
3	Postages	4.	00
5	Wages to workers	15.	00
6	Bus-fare	16.	00
7	Postages	3.	50
8	Washing equipments	5.	00

Page 11 Code No. : 10293



1995		Rs.	Paise
10	Miscellaneous	2.	00
12	Postages	14.	00
14	Stationery	15.	00
16	Travelling expenses	7.	00
18	Proprietor personal expenses	10.	00

Or

(ஆ) முதற்குறிப்பேடு என்றால் என்ன?

What is known as Journal proper?

19. (அ) இருப்பாய்வின் தயாரிப்பதன் நோக்கம்.

What are the objectives of preparing Trial Balance?

Or

(ஆ) குறிப்பேடு தயார் செய்து, பேரேட்டில்பதிந்து இருப்பாய்வு தயாரிக்கவும்.

1996		Rs.
Jan 3	ராம் ரொக்கம் பெற்றது	15,000
4	சரக்கு ரொக்க கொள்முதல்	2,500
11	ஹரி சரக்கு விற்கிறது	3,200
13	ரமேஷ் பணம் செலுத்தியது	1,400
17	ஹரி ரொக்கம் பெற்றது	1,100
20	ராம் அறைகலன் வாங்கியது	2,200
27	வாடகை செலுத்தியது	480
30	சம்பளம் செலுத்தியது	1,100

Page 12 Code No. : 10293

Journalise the following transactions and prepare ledger a/c and Trial Balance.

1996		Rs.
Jan 3	Received cash from Ram	15,000
4	Purchased goods for cash	2,500
11	Sold goods to Hari	3,200
13	Paid Ramesh	1,400
17	Received from Hari	1,100
20	Bought furniture from Ram	2,200
27	Paid Rent	480
30	Paid Salary	1,100

20. (அ) தொடக்க இருப்பு (1.1.96) காண்க :

	ரூ.
கொள்முதல் 1996	2,50,000
விற்பனை 1996	3,25,000
இறுதி இருப்பு 31.12.1996	60,000
கூலி	3,000
மொத்த இலாபம் அடக்க விலையில்	25%

Page 13 Code No. : 10293

